

யுත්තම ഓൺരു നടക്കിറ്റു!

[12:6, 13-17]

യുත්තമ ഓൺരു നടക്കിറ്റു: കുണ്ടുകൾ പരക്കിന്നുണ്ട്, വെടികുണ്ടുകൾ വെടിക്കിന്നുണ്ട്, കാർബില് മരങ്ങ നെടി നിശ്ചന്തുണ്ടു. ചാതാരണ ഉണ്ടെ അണിന്ത ഒരു മനിതർ കാട്ചിക്കും നടക്കിന്നരാർ, ചെമ്പിത്തൊളി വാചിപ്പതില് ശരക്കപ്പട്ടുണ്ടാര്. അവർ തമതു കുമ്പ്രിലൈക്കണ്ണ മഹന്തവരാക, യുത්തകാളത്തിനും ഓയ്വാക നടന്തു ചെണ്റു, (യുත්ත) നടവടിക്കൈകൾഡിൻ ഇരുതയമ പോൻ്റ മൈധപ്പകുതിക്കു നേരാക്കച ചെല്ലുകിന്നരാർ. എൻ നടന്തുകൊണ്ടുണ്ടു, എൻപതെ അവർ അറിയാതിരുന്താലും, അവർ അழിന്തു പോവാര്. ഇപ്പടിപ്പട്ട ഒരു കാട്ചിയൈ നാമ കണ്ണുറ്റരാലു, നിഷ്യമാകവേ നാമ, “യുත්තമ നടന്തു കൊണ്ടിരുപ്പതു ഉങ്കരുക്കുക തെരിയവില്ലെല്ലായാ?” എൻ്റു ഉരത്തുക കേട്ടപോമ. മക്കൾ പലർ, പയംകരമാണ പോരാട്ടത്തിന് മത്തിയില് - “സീറ്റത്തെ മാത്തിരാമ് കൊല്ല”ക് കൂട്യതായ് (മത്തേയ 10:28) ഇരുക്കിര യുത්തക്കൈക് കാട്ടിലുമ് മാബെരുമ് വിണാവക്കണക് കൊണ്ട യുത්തതിന് മത്തിയില് - താന്കൾ ഇരുപ്പതെ അറിയാതു വായ്ക്കൈയില് ഉലാവിക്കൊണ്ടിരുക്കിന്നുണ്ടാര്.

പബല് തീമോത്തേയുവക്കു, “വിശവാക്തതിന് നല്ല പോരാട്ടത്തൈപ് പോരാടു” എൻ്റുമ് (1 തീമോത്തേയ 6:12) “നീയുമ് ഇയേഴ കിരിശ്തുവക്കും നല്ല പോർശ്ചേവകനായ്ത് തീന്കന്തുപാവി” എൻ്റുമ് (2 തീമോത്തേയ 2:3) പുത്തികുറിനാര്. അവർ എപേചിയർക്കുന്നുക്കു, “ഏണ്ണെനില്, മാമ്പക്കുതോടുമും ഇരത്തുതോടുമല്ല, തുരൈത്തനാന്കഗോടുമും, അതികാരാന്കഗോടുമും, ഇപ്പിരപ്പന്തുക്കുതിന് അന്തകാര ലോകാതിപതികഗോടുമും, വാനമണ്ണംലാങ്കൻഖിലുണ്ണാം പൊല്ലാത ആവികൾിന് ചേണകഗോടുമും നുമകുപ് പോരാട്ടമും ഉണ്ടു” എൻ്റു കുറിനാര് (എപേചിയർ 6:12). വെണിപ്പുത്തിനു പുത්തകമ് 12:13-17ല് നാമ പോരാടിക്കൊണ്ടുണ്ടാ യുത්തക്കൈപ് പർରിക് കുറുകിരുതു. നാമ, “അപ്പൊമുളു വലുച്ചസ്പ്പമാണു ... കോപംകൊണ്ടു തേവണ്ണുതൈയ കർപ്പനൈക്കണക്കാക്ക കൈക്കൊണ്ടുകിര വാർക്കുന്മും, ഇയേഴകിരിശ്തുവൈവക്കുരിത്തുച് ചാട്ചിയൈ ഉണ്ടയവർക്കുന്മാകിയ അവഗുണ്ടൈയ സന്തതിയാൻ മർന്നവർക്കുന്ടനേ യുത්തമ്പണ്ണപ്പോയിറ്റു” എൻ്റു വാചിക്കിന്റോമ (12:17).

നമതു മുന്തിയ പാടത്തില് നാമ, “ആട്ടുക്കുട്ടിയാൻവരുതൈയ ഇരത്തത്തിനാല്” (വചനം 11) ചാതുതാനുക്കു നേരന്ത തോല്ലിയൈപ് പർରിക് കുറിയ 12:7-12 വചനപ്പകുതിയൈപ് പർରിക് കലന്തുരൈയാറി നോമു. പിചാസാൻവൻ തോല്ലിയൈതെന്തുപോതു, അവൻ “പുമിയിലേ വിമൃത് താണാപ്പപ്പട്ടാൻ” (വചനം 9). അവന്തു അതികാരമും ഒടുക്കപ്പട്ടതു. കുറിപ്പാക അവൻ, ചകോതരർക്കണാക കുർന്നപ്പബുത്തുമും തന്തു വല്ലമൈയൈ

இழந்துபோனான். இந்தப் பாடம், சாத்தானுடைய தோல்வியானது அவனது நிலைப்பாட்டை எவ்வாறு பாதித்தது என்பதைப் பற்றிக் கூறும். இது, தேவனுடைய மக்களுடன் சாத்தான் இடைவிடாமல் செய்கின்ற யுத்தம் பற்றி விளக்கியுரைக்கும். தனிப்பட்ட வகையில், இந்தப்பாடம், சாத்தான் உங்களை ஏன் வெறுக்கின்றான் மற்றும் உங்களை ஏன் அழிக்கத் தேடுகின்றான் என்பவற்றைத் தெளிவாக்கும். அவனது கொலைவெறிச் செயல்களில் (சிக்காமல்) உயிர்பிழைத்திருப்பது எப்படி என்பதற்கான பரிந்துரைகளையும் இந்தப்பாடம் தரும்.

பிசாசு ஒருக்காலும் வெற்றிகொள்ள இயலாத யுத்தம் (12:6, 13-16)

இவ்வசனப்பகுதியானது, பிசாசு ஒருக்காலும் வெற்றிகொள்ள இயலாத ஒரு யுத்தம் பற்றிய செய்தியுடன் தொடங்குகிறது.

துன்புறுத்துதல் (வசனம் 13)

“வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண்பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது” (வசனம் 13). (“ஒரு வலுசர்ப்பம் ஒரு ஸ்திரீயைத் துன்புறுத்துகிறது” என்ற விளக்க படத்தைக் காணவும்.) முந்திய பாடம் ஒன்றில், இந்தப் பெண், பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளின் காலத்தில் தேவனுடைய மக்களை - இவ்விரண்டு ஏற்பாடுகளின் கீழான தேவனுடைய இஸ்ரவேல் மக்களை குறிக்கின்றாள் என்று நாம் கருத்துத் தெரிவித்திருந்தோம்.¹ 12ம் அதிகாரத்தின் முதற் பகுதியில், இந்தப் பெண், மாம்சுத்திற்குரிய இஸ்ரவேல் மக்களாக இருக்கின்றாள். அந்த அதிகாரத்தின் பிற்பகுதியில், இந்தப் பெண், ஆவிக்குரிய இஸ்ரவேல் மக்களாக - வெறு வார்த்தைகளில் சொல்லுவதென்றால், சபையாக - இருக்கின்றாள். இவ்விதமாக, 13ம் வசனமானது, சபைக்குப் பிசாசின் துன்புறுத்துதல்களை - யோவானின் நாட்களில் ஏற்கனவே தொடங்கியிருந்தும் இன்னும் மோசமாகவிருப்பதுமான துன்புறுத்துதலை உறுதிப்படுத்துகிறது (2:10, 13; 3:10; 6:9-11).²

பாதுகாப்பு (வசனங்கள் 6, 14-16)

12:1-4ஐப் பின்னோக்கி உற்றுப்பார்த்து, பெண்ணுடன் ஒப்பிடக்கூடிய வகையில் வலுசர்ப்பத்தின் அளவையையும் பலத்தையும் மறுகண்ணோட்டமிடுங்கள். அந்தப் பெண்ணதனது சுய அளவில், மிருகத்தின் தாக்குதலில் இருந்து தப்பி உயிர்பிழைக்கும் நம்பிக்கை எதுவும் இல்லாதவளாய் இருந்தாள். பின்பு தேவன் அடியெடுத்து வைத்தார். “அந்தப் பெண் வனாந்திரத்திற்கு ஓடிப்போனாள், அங்கே தேவனால் போவிக்கப் படுவதற்கு ஒரு இடம் அவருக்கு ஆயத்தம் செய்விக்கப்பட்டிருந்தது” என்று கூறுகிற 6ம் வசனத்தை நாம் ஏற்கனவே கண்ணோக்கினோம். 14ம் வசனம் சில விபரங்களைக் கூட்டுகிறது: “ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின்

முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போவிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்கு பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.”

12ம் அதிகாரத்தில், வழக்கத்திற்கு மாறான சித்தரிப்பு விவரங்கள் சில அடங்கியுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றாக உள்ளது. சற்றுநேரத்திற்கு நீங்கள் உங்களை, கர்ப்பமான அந்தப் பெண்ணின் இடத்தில் வைத்துப்பாருங்கள். உங்கள் பிள்ளையைப் பெற்றெடுக்கும் வேதனையில் நீங்கள் துன்புற்றுக் கொண்டிருக்கும்போது, அந்தப் பிள்ளையைப் பட்சிக்கும்படி வலுசர்ப்பம் முன்னோக்கிக் குறிவைக்கு இருக்கிறது; ஆனால் அந்த மிருகம், பச்சிளம் குழந்தையின்மீது பாய்ந்த வேளையில், அந்தப் பிள்ளை உயர எழும்பி, மேகங்களில் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மிகுந்த கோபம் கொண்ட வலுசர்ப்பம் உங்களை நோக்கித் திரும்புகிறது. அது தனது பல தலைகளுடன் முன்னும் பின்னுமாக அசைந்தாடுகிறது, அதன் பல கண்களும் உங்கள் மீது பார்வையைப் பதித்துள்ளன, அதன் பாம்பு போன்ற நாக்குகள் உள்ளும் புறம்புமாக அலைவுறுகின்றன, அந்த மிருகம், அதன் மோசமான இருப்பை நீங்கள் முகர்க்கடிய அளவுக்கு உங்களை மிகவும் நெருக்கி வருகிறது. சக்தியற்று உதவியற்று உள்ள நீங்கள் எப்படித் தப்பிக்க முடியும்?

பின்பு, திகைக்க வைக்கும் செயல் ஒன்று நடக்கிறது: உங்கள் தோள்பட்டைகளுக்கு இடையில், ஒரு நமைச்சல் உணர்வு ஏற்படுகிறது. நீங்கள் உங்கள் தோள்பட்டைகளுக்கு மேல் உங்கள் முதுகில் இருந்து சிறகுகள் முளைத்தெழுவதைக் காணுகின்றீர்கள்: இவைகள் கழுகின் சிறகுகளைப் போல் பலத்த, பெரிய சிறகுகளாக உள்ளன! ஆய்ந்தறியும் வகையில் நீங்கள் உங்கள் முதுகின் மேற்பகுதியில் உள்ள தசைகளை இறுக்குகின்றீர்கள், இது அந்த சிறகுகள் விரியக் காரணமாகிறது. நீங்கள் உங்கள் தசைகளைத் தளர விடுகின்றீர்கள், உடனே சிறகுகள் மடிகின்றன. அதன்பின்பு உடனே, அந்த மிருகம் பாய்கின்றது. நீங்கள் விரைவாக உங்கள் சிறகுகளை விரித்து மேல்நோக்கித் தாவுகின்றீர்கள். ஒருகணம் நீங்கள் அந்த மிருகத்தின் பிடியில் திரும்பவும் விழுந்து விடுவோமோ என்று நினைக்கின்றீர்கள், ஆனால் பின்பு நீங்கள் பறக்கத் தொடங்குகின்றீர்கள். அந்த வலுசர்ப்பம் தனது பெரிய வாலைக் கொண்டு முன்பு முன்றில் ஒரு பங்கு நட்சத்திரங்களை கீழே தள்ளினதுபோல் (12:4) உங்களை மேகத்தில் இருந்து விழுச்செய்ய முயற்சிக்கிறது, ஆனால் நீங்கள் அந்த வலுசர்ப்பத்திற்கு மேலாக உயரப் பறந்து செல்லுகின்றீர்கள், பின்பு, தாரத்தில் நீங்கள் பாதுகாப்பான இடம் ஒன்றைக் கண்டுபிடிக்கின்றீர்கள். உங்கள் புதிய சிறகுகளை பட்டபடக்கச் செய்துகொண்டு, அந்தப் புகலிடத்தை நோக்கி நீங்கள் முன்னேறுகின்றீர்கள். இவ்வசனப் பகுதி, தேவனுடைய பாதுகாப்பு மற்றும் அளிப்பு ஆகியவற்றைச் சித்தரிக்கும் வழியாக இருப்பதில்லையா?

வெளிப்படுத்தின புத்தகத்தில் உள்ள அடையாளத்துவத்தில் பெரும்பான்மையானவை போன்றே, 14ம் வசனத்தின் சொற்றொடரிலும், எகிப்தில் இருந்து இஸ்ரவேல் விடுவிக்கப்பட்ட நிகழ்ச்சியில் இருந்தே

தமுவப்பட்டுள்ளது.³ அந்த விடுதலையைப் பற்றித் தேவன் இஸ்ரவேல் மக்களிடம், “நான் எகிப்தியருக்குத் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக் கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார் (யாத்திராகமம் 19:4).⁴ தேவன் தமது மக்களை “கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து” வந்தபோது, அவர்களை அவர் வனாந்திரத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தார் (சங்கீதம் 78:52) - இது போலவே, அந்தப் பெண்ணும், தனக்கென்று ஆயத்தம் செய்விக்கப் பட்டிருந்த வனாந்தரத்திற்குத் தப்பி ஓடினாள்.

ஸ்துர்களின் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த நிகழ்ச்சியைப் பற்றி நன்கு அறிந்திருந்த (தொடக்காவல் கிறிஸ்தவர்களின்) சிந்தைகள், “வனாந்தராம்” என்ற வார்த்தையைக் கேட்டபோது பழைய நினைவுகள் அவற்றில் பெருக்கெடுத்து இருந்திருக்கும். யாத்திராகமத்தில் இணைவுகொண்டுள்ள வனாந்தரத்தைப் பற்றி மறுகண்ணோட்டம் இடுவதற்குச் சற்று நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.⁵ (1) அது வசிப்பதற்குச் சலபமான இடமாக இருக்கவில்லை. அது எலும்பைப்போன்று உலர்ந்த இடமாகவும், கொப்புளம் ஏற்படுத்தும் அளவுக்கு வெம்மை மிகுந்த இடமாகவும், விஷப்பூச்சிகள் உலாவும் இடமாகவும் இருந்தது. (2) இருப்பினும், வனாந்தரத்தில் மக்கள் சுதந்திரமாக - எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் சுதந்திரமாக - இருந்தனர். (3) அங்கே தேவன் தமது அக்கினிஸ்தமபத்தினால் அவர்களை வழிநடத்தி அவர்களின் விரோதிகளிடத்தில் இருந்து அவர்களைப் பாதுகாத்தார் (ஓசியா 13:5ஐக் காணவும்). (4) தேவன் அங்கு அவர்களை “போவித்தார்” என்பது சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது: அவர் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு வானத்திலிருந்து மன்னாவைப் பொழிந்தார் (யாத்திராகமம் 16:4), மற்றும் அவ்வப்போது காடைகளைக் கொடுத்தார். அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு தண்ணீரையும் அவர் கொடுத்தார். (5) வனாந்தரம் என்பது அவர்களின் பயணமுடிவாக இருக்கும்படி ஒருக்காலும் நோக்கங்கொண்டிருக்கப்படவில்லை; அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டிற்கு ஒரு முன்னுரையாக மாத்திரம் இருந்தது.

அந்த வனாந்தரத்திற்கும், 12ம் அதிகாரத்தின் வனாந்தரத்திற்கும் இடையில் இணைவுகளைக் காண்டுது மிகவும் சலபமானதாக உள்ளது: (1) அந்தப் பெண்ணானவள் வனாந்திரத்தில் இருந்ததால் மட்டும், அவருக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் தீர்ந்துபோய்விடவில்லை. 14ம் வசனம், அவள் அங்கே “ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும்” இருந்தாள் என்று வலியுறுத்துகிறது.⁶ அதே வேளையில் 6ம் வசனம், “ஆயிரத்திருநாற்றறுபது நாளாவும்” என்ற அதிகம் பழக்கமான சொற்றொடரைப் பயன்படுத்துகிறது. நாம் வலியுறுத்தியுள்ளபடி, இவ்விரு உருவகங்களும் 3/²/ ஆண்டுகள் என்பதைக் குறித்து நிற்கின்றன, மற்றும் 3/¹/ என்பது சோதனை, கடினவேலை மற்றும் பரிசோதித்தல் ஆகியவற்றுடன் இணைவு கொண்டுள்ளது.⁷ அந்தப் பெண் வனாந்தரத்தில் இருந்தபோதும்கூட, வலுசர்ப்பம் அவளை அழிக்க முயற்சி செய்தது

(வசனம் 15). (2) இருப்பினும், வனாந்தரத்தில் அந்தப் பெண் விடுதலையாய் இருந்தாள் - அங்கே அவள் வலுசர்ப்பத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலையாய் இருந்தாள் (12:9-11). 14ம் வசனம், அவள் “அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி” இருந்தாள் என்று எடுத்துரைக்கிறது. (3) வனாந்தரம் என்பது “தேவனால் ஆயத்தம் பண்ணப்பட்ட இடமாக” இருந்தது (வசனம் 6); அது தேவன் அவனுக்கு உதவிசெய்யக்கூடிய இடமாக இருந்தது. (4) 6 மற்றும் 14ம் வசனங்கள், அந்த வனாந்தரப்பகுதி போவிப்புக்கான இடமாக இருந்தது என்பதை வலியுறுத்துகின்றன: அந்தப் பெண், 3 $\frac{1}{2}$ ஆண்டுகள் அளவுக்கு சோதனை, கடின வேளைகள் மற்றும் பரீட்சிக்கப்படுதல் ஆகியவற்றின் காலத்தில் போவிக்கப்பட்டாள். அந்தக் கடினமான வேளைகளின்போது தேவன் அவளைப் பாதுகாத்தார். (5) இவையாவையும், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பரலோக நாட்டைச் சென்று சேருதலுக்குத் தயாரிப்பாக இருந்தன, அங்கே தேவன் “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார், இனி மரணமுல்லை” (21:4ஆ).

அந்தப் பெண், வனாந்தரத்திற்கு ஒடிப்போகுதல் பற்றி, விளக்குவரையாளர்கள், துன்புறுத்தப்படுதல் அல்லது மரணம் என்பதற்குத் தப்பிக்கொள்ளும்படி கிறிஸ்தவர்கள் ஒளிப்பிடங்களுக்கு ஒடிச்சென்ற குறிப்பிட்ட நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காண்பிக்கின்றனர். ரோமர்களின் படையானது ஏராசலேமை அழித்தபோது, கிறிஸ்தவர்கள் யோர்தான் நதியைக் கடந்து பழங்காலத்தில் பெல்லா என்று அழைக்கப்பட்ட இடத்திற்குத் தப்பியோடியதைப் பலர் குறிப்பிடுகின்றனர். மற்றவர்கள், கிறிஸ்தவர்கள் புகவிடத்தைக் கண்டதைந்த கல்லறைகள், பாறைவெடிப்புகள், குகைகள் மற்றும் பூமியில் சென்று சேர இயலாத பிற இடங்கள் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்புகளை ஏற்படுத்துகின்றனர்.

ஆவிக்குரிய நடைமுறைப் பயன்பாடு ஒன்று மிகவும் ஏற்புடையதாயிருக்கலாம்: நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருந்தால், நீங்கள் பூமியில் எந்தப்பகுதியில் வாழ்ந்தாலும், “உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது” (கொலோசெயர் 3:3). நீங்கள், “கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும்” ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றீர்கள் (எபேசியர் 1:3). தேவன், “தம்முடைய ஜூவிரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிழையில் நிறைவாக்குவார்” (பிலிப்பியர் 4:19). வனாந்தர அடையாளத்துவம், வெளிப்படுத்தின புத்தகம் முழுவதிலும் போதிக்கப்பட்டுள்ள பின்வரும் சுத்தியத்தை மறுவலிவுப் படுத்துகிறது: தேவன் தமக்குச் சொந்தமானவர்களுக்கு⁹ விசேஷித்த அளிப்பை ஏற்படுத்தி அவர்களைப் பராமரிக்கின்றார்.

அந்தப் பெண் பற்று சென்றுவிட்டாள் என்ற உண்மையானது, சாத்தான் முயற்சியை விட்டுவிடதயாராயிருந்தான் என்று அர்த்தப்படுத்த வில்லை. எவ்வராறுவரைப் பற்றியும் நல்லவைகளையே கூறக்கூடியவர் களாய் இருந்ததில் நன்கு அறியப்பட்ட ஒரு பெண்மனியைப் பற்றி நான் ஒருமுறை வாசித்தேன். வயது முதிர்ந்த ஒரு போக்கிரியைப் பற்றி (அவ்வாறு

கூறுவதற்கு) அப்பெண்மனி போராடவேண்டியிருந்தது, ஆனால் அந்த நபரால் விசில் அடிக்க முடியும் என்று அப்பெண்மனி கடைசியில் கூறினார். ஒருநாள் அப்பெண்மனி, பிசாசைப் பற்றி நல்ல விஷயங்கள் சிலவற்றைக் கூறும்படி அவரிடத்தில் சிலர் அறைக்வல் விடுத்தனர். அப்பெண்மனி, நினைத்து நினைத்துப் பார்த்துவிட்டு, பின்பு “அவன் விடாமுயற்சியுள்ளவனாக இருக்கின்றான்” என்று கூறினார்கள். சாத்தான் விடாமுயற்சியுள்ளவனாகவே இருக்கின்றான் - மற்றும் சபையைத் துன்புறுத்துவதில் அவனு விடாமுயற்சி 15ம் வசனத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது: “அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவருக்கு பின்னாக ஊற்றிவிட்டது.”

முன்னதாக சித்தரிக்கப்பட்ட நாடகத்துவமான நிகழ்ச்சியை நாம் பின்னோக்கிக் காண்போம்: அந்தப் பெண் பறந்து சென்றபோது, வலுசர்ப்பம் அவளைப் பின்தொடர்ந்தது, அவள் சென்று இறங்கிய இடத்தைக் காணும் வரையிலும், அது அவள்மீது வைத்தகண் வாங்காமல் தொடர்ந்தது. அது அந்த இடத்தைச் சென்று சேர்ந்தபோது, அங்கு உட்பிரவேசிக்க இயாதிருந்தது, ஆனால் இதுவும் அதைத்தடுக்கவில்லை. அது ஒரு மாற்றுத் திட்டம் வைத்திருந்தது: அவளை வெள்ளம் அடித்துப் போகும்படி செய்தல். அதன் கணத்த வாய் திறந்திருப்பதையும் பெருந்திரளாக அலையடிக்கும் தண்ணீர் அந்த வாயில் இருந்து ஊற்றப்படுவதையும்⁹ கற்பனை செய்து பாருங்கள். அந்த தண்ணீர் ஒருக்காலும் வற்றாது என்பதுபோல் காணப்பட்டிருக்க வேண்டும். அது பொங்கிப் பாயும் அறுபோல் இருந்தது.

எனது குடும்பம் ஆஸ்திரேவியாவில் வசித்தபோது, (எங்களது பிள்ளைகள் உட்பட) ஒரு குழுவானது ஒரு முறை, புதரில் (“brush”¹⁰) இருந்த ஆழமான மற்றும் குறுகலான குகைபோன்ற அமைப்பு ஒன்றில் இரவைச் செலவிட்டோம். அந்தக் குகை போன்ற பகுதியில் ஏறக்குறைய செங்குத்தாக இருந்த பக்கச் சுவர்களில் மேலேறுதல் ஒன்றுதான் அந்த முகாமை விட்டு வெளியேறும் ஒரே வழியாக இருந்தது. நாங்கள் முகாமை அமைத்தபோது சுற்றிலும், கணவாய்க்கு ஓடிச்செல்லும் ஆற்றின் கரைகளின் நெடுகில் வளர்ந்திருந்த உயரமான கோஞ்து மரங்களைக் கண்ணோக்கினேன். மரங்களின் உச்சியில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட சூப்பைகளை நான் கண்டபோது திடுக்கிட்டேன், அது கொஞ்ச காலத்திற்கு முன்பு அந்த குகை போன்ற பகுதியானது தண்ணீரால் நிரம்பியிருந்தது என்பதற்கு ஆதாரமாக இருந்தது. உடனடியாக எனது மிகைச் செயல் செய்யும் கற்பனையானது, சேறு நிரம்பிய தண்ணீர் எங்கள் சிறு முகாமில் பெருஞ்சுவராக வந்து தாக்குவதாகக் கற்பனை செய்தது. அந்த இரவில், பொங்கிவரும் தண்ணீரின் ஓசையைக் கேட்கும்படி கவனித்திருந்ததாலும், நெருக்கடி நிலை நேர்ந்தால் எனது குடும்பத்தை எப்படித் தப்புவிக்கலாம் என்று நான் திட்டமிட்டதினாலும், நான் நன்றாகத் தூங்கவே இல்லை. பெரும் வெள்ளம் வரும் என்ற எண்ணமே மிகவும் கலவரமுட்டுவதாக இருக்கலாம்.¹¹

அளவுகடந்த தீமையைக் குறிப்பிடுவதற்குப் பழைய ஏற்பாட்டில், வெள்ளங்கள் மற்றும் கொந்தளிக்கும் தண்ணீர்கள் என்பவற்றின் உருவகங்கள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டன (யோபு 27:20; சங்கீதம் 18:4; 32:6; 42:7; 69:1, 2, 15; 124:2-5; ஏசாயா 8:5-8). 12ம் அதிகாரத்தின் வெள்ளம் வலுசர்ப்பத்தின் வாயில் இருந்து வந்தபடியால், நாம் அனேகமாக, தொடக்ககாலக் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்த அல்லது அழிக்க நோக்கங்கொண்ட வார்த்தைகளைப் பற்றியே முதன்மையாக நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கலாம்:¹² அவர்கள் துன்புறுத்தப்படுவதை விளைவித்து அவர்களைப் பற்றிய பொய்கள், அவர்கள் உலகத்திற்கு ஏற்றாற் போல் இருக்கும்படி அவர்களை வற்புறுத்துவதற்குக் கூறப்பட்ட அச்சுறுத்தலின் வார்த்தைகள், அவர்களைப் புறம்பே விலக்கிக் கொண்டு போகும்படி வடிவமைக்கப்பட்ட தவறான வார்த்தைகள். சபைக்கு எதிராக, பிசாசானவன் இவ்விதமான முறைமைகளை முதல் நூற்றாண்டில் பயன்படுத்தினான், அவன் இவற்றை இன்றைய நாட்களிலும் பயன்படுத்துகின்றான். அச்சுங்கள், வாணோலி மற்றும் தொலைக்காட்சிப் பிரசங்கியார்கள், மற்றும் நடைமேடைப் பேச்சாளர்கள் ஆகியோரிடமிருந்து கிளம்புகிற பொய்கள் என்ற தொடர்ந்து வரும் வெள்ளப் பெருக்கு - கர்த்தருடைய சபையை மூழ்கடிக்கும் நோக்கம் கொண்ட பொய்களின் பெருக்காக உள்ளது.

வலுசர்ப்பத்தின் தெளிவான வல்லமையை ஆழ்ந்து சிந்திக்கையில், மறுபடியும் நாம், “அந்தப் பெண் தப்பித்துக் கொள்வது சாத்தியமாக முடியுமா?” என்று கேட்கின்றோம். மீண்டும் ஒரு முறை, “கர்த்தருடைய உதவியால் மாத்திரமே” என்பதே பதிலாக உள்ளது. 16ம் வசனம் அவரது இடையிடுதல் பற்றிக் கூறுகிறது: “பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது.” இந்தச் சொற்றொடரியல் நமக்கு, யாத்திராகமத்தில் இருந்து இன்னும் இரண்டு நிகழ்ச்சிகளை நினைவுட்டுகிறது: இஸ்ரவேல் மக்களைத் தேவன் செங்கடலினுடே வழிநடத்திச் சென்ற நிகழ்ச்சி (சங்கீதம் 66:6) மற்றும் தேவனுடைய விரோதிகளை விழுங்குவதற்குப் பூமி வாய்பிளந்த நிகழ்ச்சி (எண்ணாகமம் 16:31-33). பின்வரும் காட்சியை உங்கள் மனதில் சித்தரித்துக் கொள்ளுங்கள்: தண்ணீர்ப் பெருஞ்சுவர் ஒன்று அந்தப் பெண்ணீர்மீது வருகிறது. பூமி நடுஞ்சூவதையும், அதன் மேற்பராப்பில் கனத்த விரிசல்கள் திறப்பதையும் காணுங்கள். பெருகிவரும் வெள்ளம் பூமியின் வயிற்றினுள் இடைஞ்சலின்றி பாய்ந்தோடுகிறது. மீண்டும் ஒருமுறை அந்தப் பெண், குறிப்பிட்ட அழிவில் இருந்து தப்பித்திருந்தாள்!

“பூமியானது” வெள்ளத்தை விழுங்கியது என்ற உண்மையில் உள்ள தனிச்சிறப்பை எழுத்தாளர்கள் ஆராய்கின்றனர். சிலர், “பூமி” என்பது இயற்கை அமைவைக் குறித்து நிற்கிறது, மற்றும் தேவன் தமது மக்களின் பாதுகாப்பிற்கேற்ற வகையில் பூமியை அமைத்துள்ளார் என்று கருத்துக் தெரிவிக்கின்றனர்.¹³ இயற்கையான உலகம் பாவத்தினால் மோசம் போக்கப்படுகிறது என்ற உண்மையினால் - அத்துடன் எனது உடலானது இயற்கையான உலகத்தினால் குத்தப்பட்டு, கடிக்கப்பட்டு,

மிதிக்கப்பட்டு, உடைக்கப்படுகிறது என்ற உண்மையினால் - அந்தக் கண்ணோட்டத்தை நான் விட்டுவிடுவதில்லை. மற்றவர்கள், “பூமி” என்பது அவிசவாசிகளைக் குறிப்பதற்கு வெளிப்படுத்தின புத்தகம் முழுவிலும் பயன்படுத்தப்படுகிற “பூமியில் குடியிருப்பவர்களை” குறித்து நிற்கிறது என்று நினைக்கின்றனர். பூமியில் குடியிருப்பவர்கள் பிசாசின் உண்மைகளை (எவ்வித மறப்புமின்றி) “விழுங்குகின்றனர்” என்பது உண்மையாகவே உள்ளது, ஆனால் இது கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு பயன் அளிக்கிறது என்று காண்பது கடினமாக உள்ளது. சாத்தானுடைய பொய்கள் உலகத்தால் எவ்வளவு அதிகமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றனவோ, அவ்வளவு அதிகமாகத் தேவனுடைய மக்களை அவிசவாசிகள் துன்புறுத்துகின்றனர்.

அனேகமாக, மிகவும் பொதுவான நடைமுறைப் பயன்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்: 16ம் வசனம், தேவன் தமது மக்களுக்காக எதிர்பாராத வகையில் இடைப்பட்டுள்ள பொழுதுகளின் நாடகத்துவமான விவரிப்பாக உள்ளது. சவுல் என்ற பெயர்கொண்டிருந்து, கிறிஸ்தவர்களை வெறுப்பவராய் இருந்த ஒரு மனிதர் தமஸ்குவுக்குச் செல்லும் வழியில் இருந்தது இப்படிப்பட்ட ஒரு வேளையாக உள்ளது. சவுல் ஏற்கனவே சபையின்மீது துன்புறுத்தவின் வெள்ளாம் ஓன்றைக் கட்டவிழ்த்து விட்டிருந்தார், அந்த வெள்ளமானது சபையின் இருப்பையே அச்சுறுத்தியிருந்தது. சபையானது உயிர்ப்பிமூத்திருக்க எப்படி முடியும்? “தேவனுடைய இடையிடுதலினால்” என்பதே பதிலாக இருந்தது. சாலையில் சவுலுக்குக் கிறிஸ்து தரிசனமானபோது, அது சபையின்மீதான அவரின் (சவுலின்) வெறுப்பைப் பூமியானது வாய்திறந்து விழுங்கியது போவிருந்தது.

தேவனுடைய அருளிரக்கமுள்ள பராமரிப்பு பெருக்கப்படக் கூடும்.¹⁴ தேவன்றி ஸ்லீட் என்பவர், சபையை ரோமாபுரி துன்புறுத்திக் கொண்டிருந்தபோது தேவனுடைய அருளிரக்கத்திற்கான உதாரணங்களைக் கொடுத்தார்:

எதிர்பாராத மூலைகளில் இருந்து உதவி எழும்பும்; துன்புறுத்தும் பேரரசனின் இறப்பைத் தொடர்ந்து, அவனுக்குப் பின்பு ஆள வருபவர்களால் கொள்கையில் மாற்றம் ஏற்படும், பொதுஜன உணர்வுகளின் திடீர்க்கிளர்ச்சி அல்லது நிகழ்ச்சிகளின் புதிய மாற்றம் என்பது சபையின்மீது பொதுஜனம் கொண்டிருந்த கவனத்தைத் திசைதிருப்பும், இவைகள் அவ்வட்போது சாத்தானின் திட்டத்தைத் தடைப்படுத்த அல்லது அவனைச் சலிப்படையச் செய்யும்.¹⁵

13 முதல் 16வரையுள்ள வசனங்களை ஓவ்வொன்றாகக் கண்ணோக்குகையில், இது, பின்னோக்கித் திரும்பி அவற்றை முழுமையாகக் கண்ணோக்க வேண்டிய வேளையாக உள்ளது. ஓவ்வொரு விபரத்தின் முக்கியத்துவத்தையும் நாம் ஒப்புக்கொண்டாலும் இல்லையென்றாலும், பின்வரும் கருத்தை நாம் நிச்சயமாக ஒப்புக்கொள்ள முடியும்: இவ்வசப்பகுதியானது, பிசாசானவன் எவ்வளவு கடின முயற்சியை

மேற்கொண்டாலும், அவனால் சபையை ஒருக்காலும் அழிக்க முடியாது! இராஜ்யம்/சபை என்பது நிலைநாட்டப்படுதலைப் பற்றி தானியேல் தீர்க்கதறிசனம் உரைத்தோதோது, அது “என்றென்றைக்கும் அழியாத” இராஜ்யமாக இருக்கும் என்று அவர் கூறினார் (தானியேல் 2:44). இயேசு தமது சபையைக் கட்டுவதாக வாக்குத்தத்தம் செய்தோதோது, அவர் “பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்று கூறினார் (மத்தேயு 16:18).

சபையின் மரண அறிவிப்பு தயாரிக்கப்பட்டு, அவிசவாசிகளின் கோப்புகளில் நீண்ட நீண்ட காலமாகக் காத்திருந்தது. சபையின் வரப்போகிற அழிவானது மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. “சபையானது கடன்பெற்ற காலத்தில் உயிர்வாழ்ந்து கொண்டுள்ளது” என்று திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நமது வசனப்பகுதியானது, பிசாசும் அவனைப் பின்பற்றுபவர்களும்தான் கடன்பெற்ற காலத்தில் வாழ்ந்து கொண்டுள்ளனர் என்று அறிவிக்கிறது! தேவனுடைய சபை அழிக்க முடியாததாக உள்ளது!

சபைக்கு எதிரான சாத்தானின் யுத்தம் என்பது அவனால் ஒருபோதும் வெற்றியடைய முடியாததாக உள்ளது.

சிலவேளைகளில் பிசாசு வெற்றி கொள்ளும் யுத்தம் (12:17)

துரதிர்ஷ்டவசமாகத் சிலவேளைகளில் பிசாசானவன் ஒரு யுத்தத்தில் வெற்றிகொள்கின்றான் - இது சபையின் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக அவன் நடத்தும் யுத்தமாக உள்ளது. ஆம். சபை என்பது தனித்தனி உறுப்பினர்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை நான் அறிகின்றேன் - மற்றும் யோவானும் இந்த உண்மையை அறிந்திருந்தார். இருப்பினும் நாம், சபையானது அழிக்கப்பட முடியாததாக இருந்தாலும், சபையின் உறுப்பினர்கள் அவ்வாறு இருப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தனித்தனித் கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடியவர்களாகவே உள்ளனர். “அப்படித்தான்” சபைக்கும் தனித்தனி உறுப்பினர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு 17ம் வசனத்தில் காணப்படுகிறது: “அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவனுடைய சந்ததியான¹⁶ மற்றவர்களுடனே¹⁷ யுத்தம்பண்ணப்போயிற்று.” இவ்வசனப்பகுதியில், “ஸ்திரீ” என்பது சபையைக் குறிப்பதாக இருக்ககையில், “அவனுடைய சந்ததி” என்பது சபையின் உறுப்பினர்களான கிறிஸ்தவர்களைக் குறிக்கிறது.

வலுசர்ப்பம் மிகவும் மகிழ்ச்சியற்றதாக இருந்தது ஏன் என்பதற்கான விளக்கத்தை 17ம் வசனம் முடித்து வைக்கிறது. ஆண்பிள்ளையானது தப்பித்துக் கொண்டபோது, அது (வலுசர்ப்பம்) நிச்சயமாக சலிப்படைந்திருக்கும். வலுசர்ப்பம் பூமியில் விழுத்தள்ளப்பட்டபோது, அது

“மகா கோபத்தினால்” நிறைந்தது (12:12). பெண்ணுக்குச்சிறகுகள் முளைத்துப் பறந்துபோனபோது, வலுசர்ப்பத்தின் சலிப்பு அதிகரித்திருந்தது. அதன் இயக்கத்தினுடைய அடிப்படைக் களமான பூமியானது அதற்கு எதிராகச் சூழ்சி செய்து, பெண்ணை மூழ்கச்செய்யும் அதன் முயற்சியைத் தோல்லியடைய செய்த நிகழ்ச்சியானது, வலுசர்ப்பத்தால் அது தாங்கமுடியாததாகிவிட்டது. வலுசர்ப்பம் “கோபம் கொண்டது” என்று விவரிக்கப்பட்டுள்ளதில் வியப்பெறுவும் இல்லை!

பிசாசானவன் என்ன செய்கிறான்

சபையை முழுமையும் சாத்தானால் அழிக்க முடியாது என்பதால், அவன் சபையின் உறுப்பினர்களை ஓவ்வொருவராகப் பொறுக்கித் தேர்ந்தெடுப்பதென்ற நிலைக்குக் குறைக்கப்பட்டுள்ளான்.¹⁸ “அப்பொழுது வலுசர்ப்பமானது ... அவருடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று”¹⁹ (வசனம் 17அ, இ). இந்த அதிகாரத்தில் கிறிஸ்துவே தோற்றக்காலச் “சந்ததியாக” இருந்தார், கிறிஸ்தவர்கள் “அவருடைய சந்ததியான மற்றவர்களாக” இருக்கின்றனர்.²⁰ கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் அவருடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் என்று வேதவசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர் (ஆக்கா 8:21; ரோமர் 2:29; எபிரெயர் 2:11).

17ம் வசனத்தில் உள்ள “யுத்தம் பண்ண” என்ற வார்த்தையை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள். நாம் ஒரு விளையாட்டு யுத்தத்தைப் பற்றியோ அல்லது சிறிய தகராறைப் பற்றியோ பேசிக் கொண்டிருப்பதில்லை; நாம் யுத்தத்தைப் பற்றிய எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்கின்றோம். பிசாசானவன் நம்மை அழிப்பதற்குத் தனது வல்லமைக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்வான். யோவானின் நாட்களில், இது கிறிஸ்தவர்களை மரணத்திற்கு ஆளாக்குதல் உட்பட, உடல்ரீதியான துன்புறுத்துகலை மையங்கொண்டிருந்தது. இருப்பினும், சாத்தானின் யுத்தத்தில், கிறிஸ்தவர்களைக் கொலை செய்தல் என்ற செயலுடன் எல்லாம் முடிந்து விடுவதில்லை. அவன், தேவனுக்கு உண்மையாயிருந்த பின்னை ஓவ்வொருவரையும் கொலை செய்த ஓவ்வொரு வேளையிலும், அந்தத் தனிநபரின் ஆக்துமா தேவனிடத்திற்குத் திரும்பிச்சென்று, சாத்தானுடைய பிடியில் இருந்து என்றென்றும் தப்புகின்ற நிலையில் இருந்தது. இல்லை, “மரண பயம்” என்பது (எபிரெயர் 2:15) சாத்தானுடைய ஆயுதமாக இருந்தது, அவன், கிறிஸ்தவர்களைப் பயமுறுத்தவும் அவர்கள் தங்கள் கர்த்தரை மறுதவிக்கும்படி கட்டாயப்படுத்தவும், மரண பயம் என்பதைப் பயன்படுத்தினான்.

இவையாவையும் சேர்ந்து, “யுத்தம் பண்ண” என்ற சொற்றொடர், உடல்ரீதியான துன்புறுத்தவின் வேதனை அல்லது மரணம் என்பதை உள்ளடக்கியிருக்கலாம் அல்லது உள்ளடக்காது இருக்கலாம் என்று வலியுறுத்த என்னை வழிநடத்துகின்றன. நம்மை உடல்ரீதியாக அழித்தல் என்பதல்ல, ஆனால் ஆவிக்குரியவகையில் அழித்தல் என்பதே சாத்தானுடைய முதன்மையான நோக்கமாக உள்ளது. நமது தனித்தனி பலங்கள்

மற்றும் பலவீனங்கள் ஆகியவற்றைப் பொறுத்து அவனது யுத்த விழுகங்கள் மாறுபடுகின்றன. பிசாசானவன் நமது பலவீனங்களை அறிகின்றான் (யாக்கோபு 1:14ஐக் காணவும்) மற்றும் அவற்றைத் தனது சுயநவத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றான். சில கிறிஸ்தவர்கள் அழுத்தத்தால் தாக்கப்படக் கூடியவர்களாய் இருக்கின்றனர், சிலர் உடலீரியான சோதனைகளுக்கும் உள்ளாகின்றனர், மற்றும் பிறர் தவறானபோதனைக்கு வளையக்கூடியவர்களாக இருக்கின்றனர். “சாத்தானாலே நாம் மோசம் போகாதபடிக்கு” நாம் “அவனுடைய தந்திரங்களை அறியாதிருக்க” துணியாதிருப்போமாக (2 கொரிந்தியர் 2:11).

செய்ய வேண்டியது என்ன

நம்மை அழிப்பதற்குப் பிசாசின் வேகத்தை/கட்டாயத் துரிதத்தை ஆழ்ந்து சிந்தித்துள்ள நிலையில், அவனால் இரவும் பகலும் ஏற்படுத்தப்படும் தாக்குதல்களுக்கு நாம் நிலைநிற்பது எவ்வாறு? இது கர்த்தருடைய உதவியால் மாத்திரமே செய்யப்படக்கூடும். மோசேயின் வார்த்தைகள் அவற்றை அவர் முதலில் பேசியபோது இருந்ததைப் போன்றே இன்றைக்கும் ஏற்படுடையவைகளாய் உள்ளன: “நீங்கள் பலங்கொண்டு திடமன்றாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம், உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார், அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை” (உபாகமம் 31:6).

இதற்கு மறுபறுத்தில், நாம் சும்மா உட்கார்ந்துகொண்டு கர்த்தர் எல்லாவற்றையும் செய்வார் என்று காத்திருக்க முடியாது. நாம் நமது பங்கைச் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார். நமது பாடத்துவக்கத்தில், நாம் ஒரு யுத்தத்தில் இருக்கின்றோம் என்பதை வலியுறுத்துவதற்கு எபேசியர் 7ஐ நாம் பயன்படுத்தினோம். அதே வசனப்பகுதி, அந்த யுத்தத்தின்போது நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதையும் கூறுகிறது:

கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்க்கு நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேணைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைக் கரித்தவர்களாயும்; சமாதானத்தின் சவிசேஷத்திற்குரிய ஆயத்தம்

என்னும் பாதரட்சையைக் கால்களிலே தோடுத்தவர்களாயும்; பொல்லாங்கள் எய்யும் அக்கினியாஸ்தீரங்களையெல்லாம் அவித்துப் போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மன உறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள் (எபேசியர் 6:10-18).²¹

“விசுவாசமென்னும் கேடகம்” என்ற சொற்றெராடர்மீது விசேஷித்த கவனம் செலுத்துங்கள். யோவான் தமது முதல் நிருபத்தில், “பொல்லாங்கணை ஜெயித்தவர்களைப்” பற்றிப் பேசினார் (1 யோவான் 2:13); பின்பு அது எவ்வாறு செய்யப்படக்கூடும் என்பது பற்றிப் பின்வருமாறு கூறினார்: “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” (1 யோவான் 5:4ஆகு; வசனம் 5ஐக் காணவும்).

வெற்றிகரமான விசுவாசம் எவ்வாறு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்தின விசேஷம் 12ன் முடிவுப் பகுதி வலியுறுத்துகிறது: பெண்ணின் சந்ததியார், “தேவனுடைய கற்பனைகளைக்²² கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகியவர்கள்” என்று விவரிக்கப்பட்டுள்ளனர் (வசனம் 17ஆகு). நாம் கீழ்ப்படித்தலுள்ளவர்களாய் இருக்க வேண்டும் (மத்தேயு 7:21; யோவான் 14:21, 23; எபிரெயர் 5:8, 9; 1 யோவான் 2:3). இயேசு தமது சீஷர்களுக்கு, “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” என்று கூறினார் (யோவான் 14:15).

மற்றும், விளைவுகள் என்னவாக இருந்தாலும், நாம் கீழ்ப்படித்தல் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். வெளிப்படுத்தின விசேஷம் 12:17ம் வசனம், “கைக்கொள்ளுதல்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது: “தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும்.” என்ன ஏற்பட்டாலும், நாம் இதைவிட்டுச் சென்றுவிட அனுமதிக்கக்கூடாது. கைக்கொள்ளும்படி நமக்குக் கூறப்பட்டுள்ளது. இது சுலபமானதல்ல, உலகப்பிரிகாரமான யுத்தத்தில் இருக்கும் வீரர்கள், போர்க்கடமைகளில் இருந்து அவ்வப்போது ஓய்ந்திருக்கின்றனர், ஆனால் கிறிஸ்தவர்களோ எப்போதும் துன்மார்க்கத்தின் சக்திகளினிடத்தில் இருந்து வரும் “தாக்குதலின் கீழ்” உள்ளனர்.

ஓ, தேவனுக்கென்று எழும்பி நின்று,
அவரது பங்கை மேற்கொண்டு, சிலவேளைகளில்
இருதயத்தை இழந்து விடாதிருந்து பூமியில்
இந்த யத்தகாத்தின்மீது, அவருக்கென்று ஊழியம்
செய்தல் கடினமானதாக உள்ளது!²³

எவ்வளவு கடினமாக இருந்தாலும் நாம், “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம். வாக்குத்தக்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே” (எபிரெயர் 10:23). நாம் தாவீதுடன் சேர்ந்து, “தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன், மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?” என்று கூறக்கடவோம் (சங்கீதம் 56:4).

முடிவுரை

இவ்வொரு பாடத்திற்குமான எனது தயாரிப்பின் ஒரு பகுதியாக, நான் ஏராளமான விளக்கவுரைகளையும் மற்ற புத்தகங்களையும் வாசிக்கிறேன். 12ம் அதிகாரத்தின்மீது W. B. வெஸ்ட் என்பவரின் குறிப்புகளினுடைய முடிவுப் பகுதியை நான் அடைந்தபோது, நான் சிரிக்க வேண்டியதாக இருந்தது. பல மணி நேரங்களாக நான், இவ்வசனப்பகுதியின் சிரமங்கள் மற்றும் சிக்கல்களை விழியறுத்திய பலவேறு எழுத்தாளர்களின் விளக்கவுரைகளை வாசித்திருந்தேன், ஆனால் வெஸ்ட் என்பவர், “இது மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளப்படக்கூடிய அதிகாரமாக உள்ளது”²⁴ என்று கூறினார். “எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடிய” என்ற வார்த்தைகளின் நேர்மறையான தொனியை நான் நேசிக்கின்றேன். வெஸ்ட் என்பவரின் அளவுக்கு நான் செல்லாதிருக்கலாம், ஆனால் பிரதான கருத்துக்கள் தெளிவாக உள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்கின்றேன்.

- (1) நாம் ஒரு யுத்தத்தில், உண்மையான யுத்தத்தில் - மிகவும் வெற்றிகொள்ளப்பட முடியாத விரோதியுடனான யுத்தத்தில் இருக்கின்றோம்.
- (2) அந்த யுத்தத்தில் வெற்றியடைவதற்கு, நாம் நம்மால் இயன்ற மிகச்சிறந்தவற்றைச் செய்ய வேண்டும்.
- (3) நிறைவில், நாம் இயேசுவின் மூலமாக மாத்திரமே வெற்றியடைய முடியும்.

இந்த அதிகாரத்தின் திறவுகோல் வார்த்தைகளை ஒருக்காலும் மறவாதிர்கள்: “ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் ... அவனை [சாத்தானை] ஜெயித்தார்கள்” (12:11அ).

நாம் இந்தப் பாடத்தை முடிக்கையில், நான் மூன்று கேள்விகளைக் கேட்க வேண்டும்: (1) நீங்கள் ஒரு யுத்தத்தில் இருக்கின்றீர்கள் என்று உணர்ந்தறிகின்றீர்களா? (2) வெற்றியை ஆதாயப்படுத்துவதற்கு உங்களால் முடிந்த மிகச் சிறந்தவற்றை நீங்கள் செய்கின்றீர்களா? (3) உங்கள் நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றினால் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தை உங்களுக்கு ஏற்படுடையதாக்கிக் கொண்டார்களா?²⁵ நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தால், அதை இன்னொரு நாளுக்கு ஒத்திவைக்காதிருங்கள்!

போதகர்கள் மற்றும் பிரசங்கியார்கள்

ஆகியோருக்கான குறிப்புகள்

“தாக்குதலின் கீழ் விசுவாசம்” என்பது இந்தப் பாடத்திற்கான இன்னொரு தலைப்பாக இருக்கும். நமது விசுவாசம் தாக்குதலின் கீழ் கொண்டுவரப்படும்போது, அந்த விசுவாசம் உண்மையானதா அல்லவா என்பதற்கு அது ஒரு நல்ல பரீட்சையாக உள்ளது. (விசுவாசத்தில்) வீரமிக்கவர்களாய்க் காணப்படுகின்றவர்கள், சில வேளைகளில் தாக்குதலின் கீழ் உடைந்து நொறுங்கிப் போகையில், மன உறுதியற்றவர்கள், பலத்திற்கான மறைவான ஆதாரமூலங்களைக் கண்டறிந்து மாபெரும் தைரியத்தைச் செயல் விளக்கப்படுத்துகின்றனர்.

மெரில் டென்ஸீ, மூன்று “F” களைக் கொண்டு 12ம் அதிகாரத்தைத் தொகுத்துறைக்காரர்: “The Foe, The Fight, and The Finish”²⁶ (தமிழில் இதை மூன்று “சு”க்களாக கூறலாம்: “சத்துரு,” “சண்டை,” மற்றும் “செயல் முடித்தல்.”)

“மும்முறை இழப்பாளர்!” என்பது (பல எழுத்தாளர்களால் தெரிவிக்கப்பட்டு) அமெரிக்காவில் பயன்படுத்தப்படக்கூடிய ஒரு தலைப்பாக உள்ளது. திரும்பத் திரும்பக் குற்றும் செய்பவர்களை (அவ்வாறு செய்வதில் அவர்களை) ஊக்கம் இழக்கத் செய்வதற்காக, அமெரிக்கக் குற்றச்சட்டம், ஒரு நபர் மூன்றாம் முறையாக தீவிரமான குற்றங்களைச் செய்யும்போது (எவ்வித விசாரணையும் இன்றி) அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறது. “மும்முறை இழப்பாளர்” என்பவர் தனிப்பட்ட தவறினால் நபர்த்துவப் படுத்தப்படுவராய் இருக்கின்றார். 12ம் அதிகாரத்தில் பிசாசானவன் தனது முயற்சிகளில் மூன்று இழப்பைப் பெறுகின்றான்.

குறிப்புகள்

¹இந்தப் புத்தகத்தில் முன்னதாகக் காணப்படும், “உங்கள் விரோதியை அறியுங்கள்” என்ற பாடத்தில் காணவும். ²முதல் நூற்றாண்டில் சபையானது ஏற்கனவே கடந்து சென்றிருந்த உபத்திரவத்தை ஆய்வுசெய்ய - மற்றும் இனியும் வந்து கொண்டிருப்பது என்ன என்பதையும் - நீங்கள் விரும்பலாம். ³“வெளிப்படுத்தின விசேஷம், 1” என்ற புத்தகத்தில் “ஆண்டவரே எதுவரைக்கும்” என்ற பாடத்தில் காணவும். யாத்திராகமத்துடன் அன் இந்த ஒப்பீட்டை நீங்கள் விரிவாக்க விரும்பினால், யாத்திராகமத்தின் பார்வோன் பிற்பாடு “வலுசர்ப்பம்” என்று கூறப்பட்டதை (ஏசாயா 51:9) நீங்கள் குறிப்பிடலாம். ⁴கழுகின் சிறகுகள் என்ற இந்த உருவகம் ஏசாயா 40:31ல் மிகவும் பொதுவான கருத்தில் பயணபடுத்தப்பட்டுள்ளது. ⁵இந்தப் பாடத்தின் ஒரு பாகமாக, (இல்லாவேல் மக்கள்) வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகள் அலைந்து திரிந்ததை நீங்கள் மறுகண்ணோட்டமிட விரும்பலாம். ⁶வினோதமான இந்தச் சொற்றொடர், இடர்ப்பாட்டின் காலம் ஒன்றைக் குறிப்பதற்காக முன்புதானியேவின் புத்தகத்தில்

பயன்படுத்தப்பட்டது (தானியேல் 7:25; 12:7). ⁷“3/,” ஆண்டுகள் பற்றிய கலந்துரையாடலை இந்தப் புத்தகத்தின் முற்பகுதியில் உள்ள “நாம் அளவுக்கேற்றபடி இருக்கின்றோமா?” மற்றும், “தேவனுடைய சாட்சிகள்” என்ற பாடங்களில் காணவும். ⁸14ம் வசனத்திலுள்ள “தன் இடத்திற்கு” என்ற சொற்றொடரைக் கவனிக்கவும். தேவனுடைய திட்டங்களிலும் அளிப்புகளிலும் சபையானது தனிச்சிறந்த ஒரு “இடத்தை” கொண்டுள்ளது. ⁹அடையாளத்துவத்தின் நீராளத்தன்மை (அதாவது, அடையாளத்துவங்களின் மாறக்கூடிய தன்மை) இவ்விடத்தில் செயல் விளக்கப்படுத்தப்பட்டுள்ளது: 12:3ல் வலுசர்ப்பம் ஏழு தலைகளைக் கொண்டுள்ளதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது, ஆனால் 15ம் வசனத்தில் அது ஒரு வாயைக் கொண்டுள்ளதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ¹⁰“The bush” என்பது, கடற்கரை நகரங்களுக்குப் புறம்பே, பண்பற்ற, மேம்படுத்தப்பட்டிராத பகுதிகளுக்கான ஆஸ்திரேவியச் சொற்றொடராக உள்ளது.

¹¹இந்தப் பாடக்கருத்தை நீங்கள் ஒரு வகுப்பறையில் பயன்படுத்தினால், நீங்கள் அனேகமாக, உங்கள் உரையைக் கேட்பவர்களுக்கு நன்கு பழக்கமான, பலத்த சேதுத்தை ஏற்படுத்திய ஒரு வெள்ளப் பெருக்குப் பற்றிய விவரத்தை இவ்விடத்தில் புதியாகப் பயன்படுத்த விரும்பலாம். ¹²வெள்ளப்பெருக்கு என்பது, பிசாசானவன் கிறிஸ்தவர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட (மற்றும் கட்டவிழ்த்துவிடுகின்ற) எந்த மற்றும் எல்லாத் தீமைகளையும் குறித்து நிற்கச் சாத்தியமுள்ளது. ¹³எங்குமுள்ள எல்லா விஷயங்களும் தேவனுடைய கட்டுப்பாட்டின் சீழ் உள்ளன (ஙங்கிதம் 14ஆண்டுகாணவும்) மற்றும் அவைகள் அவரால் தமது நோக்கங்களை நிறைவேற்றப் பயன்படுத்தப்பட்டுமிடும் என்பதும் உண்மையாகவே உள்ளது. எனவே, 16ம் வசனத்தில் உள்ள “பூமி” என்ற அடையாளத்துவமானது அந்தச் சிந்தனையை அறிவிக்கும் நோக்கம் கொண்டுள்ளதாயிருக்கச் சாத்தியக்கூறு உள்ளது. ¹⁴உங்கள் சொந்த அனுபவத்தில் அல்லது உலகில் நீங்கள் வாழும் பகுதியில், விஷயங்கள் சபைக்கு ஊக்கம் அற்றவைகளாகக் காணப்பட்டு, ஆனால் பின்பு, எதிர்பாராத ஆதாரமுல்தில் இருந்து உதவி வந்தது பற்றிய விவரிப்புகளை இவ்விடத்தில் தருவதற்கு நீங்கள் விரும்பலாம். ¹⁵Henry B. Swete, *The Apocalypse of St. John* (Cambridge: MacMillan Co., 1908; reprint (Grand Rapids, Mich.: Wm. B. Eerdmans Publishing Co., n.d.), 159. ¹⁶கிரேக்க வசனத்தில் இவ்விடத்தில், நேரடி அர்த்தத்தில் “அவனுடைய சந்ததி” என்றே உள்ளது. ¹⁷KJV வேதாகமத்தில் “the remnant” என்றாலும், ஆனால் கிரேக்க வசனத்தில் “the rest” என்று மாத்திரம் உள்ளது (NKJV வேதாகமத்தில் காணவும்). ¹⁸This sentence was adapted from Rubel Shelly, *The Lamb and His Enemies: Understanding the Book of Revelation* (Nashville: 20th Century Christian Foundation, 1983), 75. ¹⁹12:17 ஆவில் உள்ள “அவனுடைய சந்ததி” என்ற சொற்றொடரை நீங்கள் வலியுறுத்த விரும்பலாம். பிசாசின் யுத்தம் கிறிஸ்தவர்களுடன் (என்று மாத்திரம்) சுருக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவரல்லாதவர்களிடத்தில் யுத்தம் செய்தல் என்பது அவனுக்கு அவசியமற்றதாக உள்ளது; அவர்கள் அறிந்தாலும் அறியாதிருந்தாலும், ஏற்கனவே அவனுடைய முகாமில்தான் உள்ளனர். உண்மையுடன் இயேசுவைப் பின்பற்றுவபவர்களை அழிப்பது என்பதிலேயே சாத்தான் ஒருமுகப்பட்டுள்ளான். ²⁰சில விளக்கவரையாளர்கள், “அவனுடைய சந்ததியான மற்றவர்கள்” என்பது கிறிஸ்தவர்களில் தேர்வுசெய்யப்பட்ட ஒரு குழுவினரைக் குறிக்கிறது என்று காண்டிக்கக் கணிக்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, யூதர்கள் இன்னமும் தேவனுடைய விசேஷித்த மக்களாக இருக்கின்றனர் என்று நம்புகின்றவர்கள், “அவனுடைய சந்ததியான மற்றவர்கள்” என்பது புற்றாதிகிறிஸ்தவர்களைக் குறிக்கிறது என்று வலியுறுத்துகின்றனர். இருப்பினும் சந்தர்ப்பப்பொருளில், “அவனுடைய சந்ததியான மற்றவர்கள்” என்பது “தேவனு

டைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இபேசு கிறிஸ்துவைக்குறித்து சாட்சியை உடையவர்களுமாகிய” யாவனையும் குறிக்கிறது.

²¹சார்த்தானை எவ்வாறு எதிர்த்து நிற்பது என்பதற்கு இவ்வசனப்பகுதியில் பல ஆலோசனைகள் உள்ளன. இதை விபரமாக ஆராய்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ள நீங்கள் விரும்பலாம்.²²பழைய பிரமாணம் முழுவதையுமோ அல்லது பகுதியையோ கடைப்பிடிக்க வேண்டும் என்று வாதிடுகின்ற ஏழாம் நாள் அட்வென்ட்டில்குளும் மற்றவர்களும், 17ம் வசனத்தில் உள்ளதுபோல், புதிய ஏற்பாட்டு வசனப்பகுதிகளில் “கட்டளைகள்” என்பவை பத்துக்கட்டளைகளாகவே உள்ளன என்று மனதிறைவடைகின்றனர். இவர்கள் பின்வரும் இரண்டு சத்தியங்களை அறியாதிருக்கின்றனர்: (1) பத்துக் கட்டளைகள், பழைய உடன்படிக்கையின் எஞ்சிய கட்டளைகளுடன் சேர்த்துச் சிலுவையில் அறையப்பட்டுவிட்டன; (2) பத்துக் கட்டளைகளைத் தவிர மற்ற கட்டளைகளும் உள்ளன. இதைப் பற்றிய ஒரு கலந்துரையாடலை, Homer Hailey, *Revelation: An Introduction and Commentary* (Grand Rapids, Mich.: Baker Book House, 1979), 280 என்ற புத்தகத்தில் காணவும்.

²³Quoted in Albert H. Baldinger, *Preaching From Revelation: Timely Messages for Troubled Hearts* (Grand Rapids, Mich.: Zondervan Publishing House, 1960), 63. ²⁴W. B. West Jr., *Revelation Through First-Century Glasses*, ed. Bob Prichard (Nashville: Gospel Advocate Co., 1997), 90. ²⁵நீங்கள் இந்தப் பாடத்தை ஒரு பிரசங்கமாகப் பயன்படுத்தினால், கிறிஸ்தவராவதற்கு அல்லது தேவனுடைய பின்னையாய் இருந்து தவறு செய்கின்றவர் மீளக்கட்டுவிக்கப்படுவதற்கு ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் உரையைக் கேட்பவர்களுக்குக் கூறுங்கள். ஒருவர் கிறிஸ்தவராவது எப்படி (மாற்கு 16:16; நடபடிகள் 2:38; கலாத்தியர் 3:26, 27) மற்றும் தேவனுடைய பின்னையாயிருந்து தவறு செய்கின்றவர் மீளக்கட்டுவிக்கப்படுவது எப்படி (நடபடிகள் 8:22; யாக்கோபு 5:16; 1 யோவான் 1:9) என்பவற்றை விளக்கப்படுத்துவதன் மூலம் அவர்கள் கர்த்தரின் வருங்கைக்கு ஆயத்தமாவது எப்படி என்று நீங்கள் அவர்களுக்குக் கூற விரும்பலாம். ²⁶Merrill C. Tenney, *Proclaiming the New Testament: The Book of Revelation* (Grand Rapids, Mich.: Baker Book House, 1963), 62-64.

மறுகண்ணோட்டம் மற்றும் கலந்துரையாடல் ஆகியவற்றிற்கான கேள்விகள்

1. ஆகிக்குரிய வகையில் கொந்தளிக்கும் யுத்தம் பற்றி நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கின்றீர்களா? இதைப் பற்றி ஓவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்கின்றார் என்று நினைக்கின்றீர்களா?
2. இந்தப் பாடத்தின்படி. 12:13-17ல் உள்ள பெண் யாரைக் குறிக்கின்றாள்?
3. யூதர்கள் நாற்பது ஆண்டுகளாக வணாந்தரத்தில் அலைந்து திரிந்ததை மறுகண்ணோட்டமிடவும். 12:14, 16ல் உள்ள பெருங்கழுகின் சிறுகுள், போஷிப்பு மற்றும் பூமி வாய்திறந்தல் பற்றிய குறிப்புகள் அந்தக் காலகட்டத்தை எவ்வாறு எடுத்துரைக்கின்றன?
4. நமது பாதுகாப்பின் இடத்தில் தேவன் நம்மைப் போழிக்கும் சில வழிமுறைகள் யாவை?

5. சாத்தான் “தனது வாயிலிருந்து வரும் வெள்ளத்தினால்” சபையை மூழ்கடிக்க (மேற்கொள்ள) இன்னமும் முயற்சி செய்கின்றான் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கின்றீர்களா?
6. பூமி வாய்திறத்தல் என்ற உருவகமானது, கேவன் தமது மக்களுக்காகச் சிலவேளைகளில் நாடகத்துவமாக மற்றும் எதிர்பாராத வகையில் இடைப்பட்டுகின்றார் என்று விவரிப்பதாக இந்தப் பாடத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட இடையீடுதல்கள் பற்றிய வேதாகமரீதியான உதாரணங்கள் எதையாவது உங்களால் நினைத்துப்பார்க்க முடிகிறதா? நவீன் உதாரணங்கள் எதையாவது உங்களால் நினைத்துப்பார்க்க முடிகிறதா?
7. பிசாசினால் சபையை எப்போதாவது அழிக்க முடியுமா? ஏன்?
8. சாத்தான் ஏன் இவ்வளவு கோபம் கொண்டுள்ளான்? தனித்தனிக் கிறிஸ்தவர்களை அழிப்பதற்கு அவன் ஏன் இவ்வளவு கடினமுயற்சி செய்கின்றான்? உங்களை அழிப்பதற்கு அவன் ஏன் இவ்வளவு கடினமுயற்சி செய்கின்றான்?
9. சபையானது “இப்படிப்பட்டதாக” இருப்பினும் அழிக்க முடியாததாக இருக்கிறது, நீங்கள் அவ்வாறு இருக்கின்றீர்களா?
10. உங்கள் தனிப்பட்ட பலவீனங்களை பிசாசானவன் அறிந்திருக்கின்றானா? அவற்றை அவன் தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்த முயற்சி செய்கின்றானா? அப்படியென்றால் நீங்கள் உங்கள் பலவீனங்களைப் பற்றி அறிந்திருத்தல் என்பது முக்கியமானதாக உள்ளதா?
11. பிசாசை எதிர்த்து நிற்க நீங்கள் என்ன செய்யக்கூடும்?
12. நாம், நம்மால் இயன்ற யாவற்றையும் செய்துள்ள பின்பு, கர்த்தர்மீது சார்ந்திருத்தல் என்பது எவ்வளவு முக்கியமானதாக உள்ளது?



ஓரு வலுசர்ப்பம் ஓரு ஸ்திரீயைத்
துன்புறுத்துகிறது (12:13-16)